

**FORM G INVITATION FOR EXPRESSION OF INTEREST**  
(Under Regulation 36A (1) of the Insolvency and Bankruptcy (Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016)

**RELEVANT PARTICULARS**

1 Name of the Corporate Debtor	Green Valley's Shelters Private Limited
2 Date of incorporation of corporate debtor	05/01/2004
3 Authority under which corporate debtor is incorporated / registered	ROC Chennai
4 Corporate identity number / limited liability identification number of corporate debtor	U45201TN2004PTC0352266
5 Address of the registered office and principal office (if any) of corporate debtor	No. 9, 1st Floor, Bishop Walkers Avenue (East), Mylapore, Chennai Tamil Nadu 600004
6 Insolvency commencement date of the corporate debtor	Date of Order: 12/08/2021 (Received on 14/08/2021)
7 Date of invitation of expression of interest	04/02/2022
8 Eligibility for resolution applicants under section 23(2)(b) of the Code is available at:	https://greenvalleys.in
9 Names of ineligible applicants under section 23A are available at:	https://www.ibbi.gov.in/legal-framework/act
10 Last date for receipt of expression of interest	19/02/2022
11 Date of issue of provisional list of prospective resolution applicants	01/03/2022
12 Last date for submission of objections to provisional list	06/03/2022
13 Date of issue of final list of prospective resolution applicants	11/03/2022
14 Date of issue of information memorandum, evaluation matrix and request for resolution plans to prospective resolution applicants	06/03/2022
15 Manner of obtaining request for resolution plan, evaluation matrix, information memorandum and further information	Eligible Resolution Applicant may after execution of Non-Disclosure Agreement submit the request to the RP by email at eoi.gvsl@gmail.com Information Memorandum, RFRP and Evaluation Matrix will be provided via email/data room after execution of confidentiality undertaking.
16 Last date for submission of resolution plans	05/04/2022
17 Manner of submitting resolution plans to resolution professional	Physical Copy of the Resolution Plan should be sent in a plain SEALED ENVELOPE marked to: C/o M/s Waterfall Insolvency Professionals LLP Address: 1221, Maker Chamber V, Nariman Point, Mumbai - 400 021 Or Password protected resolution plan may be shared on eoi.gvsl@gmail.com and password to be communicated separately at the registered email id of the resolution professional being jargonk2011@gmail.com
18 Estimated date for submission of resolution plan to the Adjudicating Authority for approval	After approval of Resolution Plan by CoC
19 Name and registration number of the resolution professional	Mr. S. Krishnan Registration No. IBBI/IPA-002/IP-N00784/2018-19/12433
20 Name, Address and e-mail of the resolution professional, as registered with the Board	Mr. S. Krishnan Door No.3, Flat No. G2, Sumangali Flats, Parangusapuram St. Kodambakkam, Chennai, 600024 Email: jargonk2011@gmail.com
21 Address and email to be used for correspondence with the Resolution Professional	Mr. S. Krishnan Door No.3, Flat No. G2, Sumangali Flats, Parangusapuram St. Kodambakkam, Chennai, 600024 Email: jargonk2011@gmail.com
22 Further Details are available at or with	https://greenvalleys.in/
23 Date of publication of Form G	04/02/2022

Sd/-  
S.Krishnan  
Interim Resolution Professional of Green Valley's Shelters Pvt. Ltd.  
Regd. No. : IBBI/IPA-002/IP-N00784/2018-19/12433  
Date: 04/02/2022  
Place: Chennai

**PRIMA AGRO LIMITED**  
Door No. V-679/C,  
Industrial Development Area,  
Muppalthadam P.O., Edayar,  
Cochin - 683 110

**NOTICE OF BOARD MEETING OF PRIMA AGRO LIMITED**  
CIN: L15331KL1987PLC004833  
Pursuant to Regulation 29 and 47 of the Securities and Exchange Board of India (Listing Obligation and Disclosure Requirements) Regulation, 2015, the Notice is hereby given that a meeting of the Board of Directors of the Company will be held on Friday, 11<sup>th</sup> February, 2022 at 2:00 PM, at the Registered Office of the Company, Door No.V-679/C, I.D.A, Muppalthadam P.O, Edayar, Cochin - 683 110 inter alia, to consider and approve the Un-Audited Financial Results of the Company for the Quarter and Nine months ended on 31<sup>st</sup> December, 2021.

For Prima Agro Limited  
Sd/-  
V R Sadasivan Pillai  
Company Secretary & Compliance Officer

**PRIMA INDUSTRIES LIMITED**  
Door No. V-679/C,  
Industrial Development Area,  
Muppalthadam P.O., Edayar,  
Cochin - 683 110

**NOTICE OF BOARD MEETING OF PRIMA INDUSTRIES LIMITED**  
CIN: L15142KL1994PLC008368  
Pursuant to Regulation 29 and 47 of the Securities and Exchange Board of India (Listing Obligation and Disclosure Requirements) Regulation, 2015, the Notice is hereby given that a meeting of the Board of Directors of the Company will be held on Friday, 11<sup>th</sup> February, 2022 at 3:00 PM, at the Registered Office of the Company, Door No.V-679/C, I.D.A, Muppalthadam P.O, Edayar, Cochin - 683 110 inter alia, to consider and approve the Un-Audited Financial Results of the Company for the Quarter and Nine months ended on 31<sup>st</sup> December, 2021.

For Prima Industries Limited  
Sd/-  
Alphonsa Jose  
Company Secretary & Compliance Officer

**S. E. RAILWAY - TENDER**  
E-Tender Notice No. : e-Tender/2022/04,  
dated 02.02.2022. e-Tenders are invited by Divisional Railway Manager (Engg.), S.E.Railway, Kharagpur-721301 for and on behalf of the President of India for the following works before 15.00 hrs. on the date mentioned against items and will be opened at 15.30 hrs. SI. No. & Tender No.; Description of work; Tender Value; Earnest Money : (1) E-KGP-South-01-2022; Execution of the work of (i) Renovation/Improvement of CETC building at Kharagpur. (ii) Provision of ladies room & gents staff room for C & W (Mechanical Department) at Hiji station. (iii) Construction of S & T store building at Jaleswar under the jurisdiction of ADEN/S/Kharagpur; ₹ 87.63,862.14; ₹ 1.75,300/- (2) E-KGP-South-02-2022; Execution of the work of (i) Extension & replacement of broken ballast retainers on approaches of major girder bridges under the jurisdiction of ADEN/S/Kharagpur.(ii) Provision of flooring, ballast retaining on approaches, standard bridge tablet, inspection steps construction of damaged wing wall and other miscellaneous works to bridges in between Kharagpur-Rupsa under the jurisdiction of ADEN (South)/Kharagpur; ₹ 2,89,60,055.23; ₹ 2,94,800/-. Cost of Tender Documents: 0.00 for both. Completion period of the works : 09 (Nine) months for sl. no. 1 and 8 (Eight) months for sl. no. 2. Date of opening : 28.02.2022 at 15.30 hrs. for both. Interested tenderers may visit website [www.ireps.gov.in](http://www.ireps.gov.in) for full details/description/specification of the Tenders and submit their bids online. In no case manual tenders for these works will be accepted. N.B.: Prospective Bidders may regularly visit [www.ireps.gov.in](http://www.ireps.gov.in) to participate in all tenders. (PR-603)

**EAST COAST RAILWAY CANCELLATION**  
"THE TENDER NOTICE NO. 30215616, Dt.: 06.01.2022 HAS BEEN CANCELLED DUE TO ADMINISTRATIVE REASONS".  
Sr. Divisional Materials Manager/  
PR-774M/21-22 Waltair

**EAST COAST RAILWAY**  
Tender No. HASSDAC-SP-Snt-S-1-22  
Name of Work : (1) REPLACEMENT OF EXISTING SSDAC WITH HIGH AVAILABILITY SINGLE SECTION DIGITAL AXLE COUNTER SYSTEM FOR IMPROVEMENT OF RELIABILITY OF BPAC OF WALTAIR DIVISION (8 SETS). (2) PROVISION OF 'A' CLASS SURGE PROTECTION (36 NOS.) IN DIFFERENT LOCATIONS OVER WALTAIR DIVISION.  
Advertised Value : ₹ 81,75,907.20. EMD: ₹ 1,63,500/-. Period of completion: 12 Months.  
Bidding start date: 14.02.2022 Tender closing date & time: at 1500 hrs. of 28.02.2022.  
Manual offers are not allowed against this tender and any such manual offer received shall be ignored.  
Complete details & tender documents will be available at website [www.ireps.gov.in](http://www.ireps.gov.in)  
Sr. Divisional Signal & Telecom Engineer/  
PR-773M/21-22 Waltair

**SOUTH WESTERN RAILWAY**  
Tender Notice No. 09/2021  
Dated : 31-01-2022  
The undersigned, on behalf of the President of India, invites E-Tenders for supply of following items.

Sl.	Description in Brief
1]	Design, Manufacture, supply, testing, commissioning and maintenance of Heavy Duty Reversible type Escalator for semi outdoor application for the use of Railway Passengers at Yesvantpur - 2 Nos at Platform 4 & 5, Krishnarajapuram - 2 Nos at Platform 4, Bangarpet - 2 Nos at Platform 3 & 4 and Mandya - 2 Nos at Platform 2 & 3 Railway Stations of Bangalore Division of South Western Railway with warranty of 2 years and AMC for 5 years as per RDSO specification No. RDSO/PE/SPEC/TL/0095 (Rev 3) - 2019 with latest amendments if any. (Tender No. L8225091) (Qty : 08 Nos.)
2]	Design, Manufacture, supply, installation, testing, commissioning and maintenance of heavy duty elevator of machine room less and gear less type 20 Persons capacity with a speed of 1.25m/s, centre opening sliding door, double door type with two stops and two openings with two years warranty as per CPWD specification for Electrical works (Part-III - Lifts & Escalators) - 2003 with latest amendments including 5 years AMC. Provision of sending SMS message to minimum 10 pre specified phone numbers for identified unusual occurrences should be available in the controller. Lift should be provided at Dharmapuri Railway Station. (Tender No. L8225092) (Qty : 02 Nos.)
3]	Tap changer switch group complete as per BHEL Drg. No. 25731030003V00 ACS1266 for conventional memu motor coaches, consider if any latest amendments. (Tender No. L8216283) (Qty : 02 Nos.)

Last date for submission of bids: Upto 14:00 Hrs. on 01-03-2022  
For details log on to: [www.ireps.gov.in](http://www.ireps.gov.in)  
Senior Divisional Materials Manager  
PRUB4000AAS/PRBSW/2021-22 Bengaluru  
S.W.Railways SWRRLL SWRRLL

**Bank of Baroda**  
**RO-STRESSED ASSET RECOVERY BRANCH**  
Chennai Metro Region, 1st Floor, No.10,  
C.P Ramasamy Road, Alwarpet, Chennai 600 018.  
Ph: 044- 23454221, Mail: [sarche@bankofbaroda.com](mailto:sarche@bankofbaroda.com)

**SALE NOTICE FOR SALE OF IMMOVABLE PROPERTIES**  
APPENDIX-IV-A (See proviso to Rule 6 (2) & 8 (6))  
E-Auction Sale Notice for Sale of Immovable Assets under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 read with provision to Rule 8(6) & 6(2) of the Security Interest (Enforcement) Rules, 2002.  
Notice is hereby given to the public in general and in particular to the Borrower (s), Mortgagor (s) and Guarantor (s) that the below described immovable property mortgaged/charged to the Secured Creditor, possession of which has been taken by the Authorised Officer of Bank of Baroda, Secured Creditor, will be sold on "As is where is", "As is what is", and "Whatever there is" "Without recourse" basis for recovery of dues in below mentioned account/s. The details of Borrower/s/ Mortgagor/ Guarantor/s/ Secured Asset/s/ Dues/Reserve Price/e-Auction date & Time, EMD and Bid Increase Amount are mentioned below

**S.No.1: Name & Address of Borrower/s / Guarantor/ Mortgagor/s:** Smt. Padhma Shekar, W/o Shri. Veera Shekar (Applicant) No.5,3rd Main road, Indira Nagar Adyar Chennai 600 020. Shri Veerashekar, S/o Muthuraman (Co-borrower) No.5, 3rd Main road, Indira Nagar, Adyar, Chennai 600 020. Shri Vinayagharaj M, S/o Muthuraman, No 1, Land Marvel Apartment, Second floor, 1st street, Thiruvanniyur Chennai 600 041.

**Total Dues as on 31-01-2022 Rs.2,86,09,094.50 plus further interest thereon from 01-02-2022 and other charges** **Status of Possession : Physical**

**Detailed description of the immovable property: SCHEDULE OF PROPERTY :** All that piece and parcel of commercial office building in first floor bearing Plot no 2E, 4 & 5 with built up area of 2400 sq.ft (inclusive of common area) along with undivided share of land measuring 625 sq.ft out of 1450 sq.ft situated at No 62 and 63, L B Road, Pallipattu village, Adyar, Chennai-600 020 and comprised in T S No 38/1 part, 38/2, 38/3 (Old S No 18/3) in Block No 21 and Bounded on the North by : T S No 37 part (Pallipattu village), South by : T S No 38/4 (Pallipattu village), East by : Old R S No 65 (Urru Village) L B Road, West by : T S No 38/1 Part (Pallipattu village) and situated within the Sub-Registration district of Adyar and Registration district of Chennai South.

**Reserve Price : Rs. 1,37,70,000/- EMD : Rs. 13,77,000/- Bid Increase Amount : Rs. 1,00,000/-**

**S.No.2: Name & address of Borrower/s / Guarantor/ Mortgagor/s :** (1) M/s Sri Karunamayee Beverages Pvt Ltd, No 464/4H1B, KRS road, IyyerGandigai village, Ketanamalli Panchayat, Gummidipoondi Taluk, Tiruvallur District, Tamil Nadu 601 201 and having registered office at M/s Sri Karunamayee Beverages Pvt Ltd No 18/16, Abdul Razack 2nd street Saidapet, Chennai - 600 015 A Private limited company represented by its Directors Mr Manas Chakraborty, Mr Akash Chakraborty, Mr Argha Chakraborty and Mr Brindaban chowdhary (Borrower/s/Guarantor/s/Mortgagor/s) All the above persons residing at: Old No 64, New No 50, Sadayappan street Saidapet Chennai 600 015 Also at : No 18/16, Abdul Razack 2nd street, Saidapet, Chennai - 600 015.

**Total Dues : as on 31-01-2022 - Rs 3,40,15,019.72 plus further interest thereon from 01-02-2022 and other charges** **Status of Possession : Symbolic**

**Detailed description of the properties: Schedule A - Immovable Property :** All that piece and parcel of vacant lands measuring 34 cents comprised in S No 464/4H1, land measuring 8 cents comprised in S No 464/4C, land measuring 35 cents comprised in S No 464/4D, land measuring 4 cents comprised in S No 464/4F1, land measuring 17.50 cents comprised in S No 464/4B1 and land measuring 17.50 cents comprised in S No 464/4B2 in altogether total land measuring 1 acre 16 cents situated at No 45, Ketnamalli village, Gummidipoondi Taluk, Tiruvallur district and lying within the Sub-Registration district of Gummidipoondi and Registration district of Chennai north bounded on the Comprised in S No 464/4H1 land measuring 34 cents. North by : S No 464/4F1, South by: K S Road and S No 478, East by : S No 464/4G and West by: S No 464/4I & S No 464/4H1 belongs to Ezhilarasu. Comprised in S No 464/4C land measuring 8 cents : North by: S No 464/4B1, South by: S No 464/4H1 & S No 464/4I, East by: S No 464/4D, West by: S No 464/3D & remaining land S No 464/4C Comprised in S No 464/4D land measuring 35 cents : North by : S Nos 464/4B1 & 464/4B2, South by : S No 464/4F1, East by: S No 464/4E and, West by: S No 464/4C Comprised in S No 464/4F1 land measuring 4 cents : North by: S No 464/4D, South by: S No 464/4H2 belongs to Ezhilarasu & S No 464/4H1 belongs to vendor, East by: S No 464/4E and West by: S No 464/4C. Comprised in S No 464/4B1 land measuring 17.50 cents North by: S No 464/4A, South by: S No 464/4C & S No 464/4D belong to vendor East by: S No 464/4B2 belongs to vendor and, West by : S No 464/3C Comprised in S No 464/4B2 land measuring 17.50 cents : North by : S No 464/4A, South by : S No 464/4D & S No 464/4E, East by: S No 464/5H and, West by : S No 464/4H1 belongs to vendor in all total land measuring 1 acre 16 cents lying within the Sub-Registration district of Gummidipoondi and Registration district of Chennai North.

**Schedule B : Movable Property - Plant & Machinery:** Packaged drinking mineral water plant three section plastic injections moulding for bottles juice production & bottling plant, RO plant, Storage tank, filtration unit, Rinsing & Filling section, Micro biology lab equipments, Chemical lab equipments, PET Preform Manufacturing plant, PET Stretch blow forming machine, electrical transformers & other plant and machineries kept at No 464/4H1B, KRS road, Iyyer Gandigai village, Ketanamalli Panchayat, Gummidipoondi taluk, Tiruvallur district 601 102: (1) PET bottle blow mould machine (RPS Imported), (2) PET bottle Filling (Rinsing-Filling-Capping) 3 in 1 Machine, (3) Automatic PET bottle juice production machine 1500 BPH, (4) 1500 BPH (Rinsing-Filling Capping) 3 in 1 Filling machine & Packing system, (5) Batch coding Machine, (6) Reverse Osmosis plant capacity - 3M3/HR for beverages, (7) Post Filtration Unit 3M3/HR, (8) Hand blowing machine.

**Reserve Price : Rs. 4,02,57,000/- EMD : Rs. 40,25,700/- Bid Increase Amount : Rs. 1,00,000/-**

**S.No.3: Name & address of Borrower/s / Guarantor/ Mortgagor/s :** (1) M/s TNU Properties, Proprietrix: Mrs.Sandhya Srinivasan, Door No.18/24, Sivaji Street, T.Nagar, Chennai-600017. (2) M/s TNU Properties, Proprietrix: Mrs.Sandhya Srinivasan, Old No.14,14A, New No.14A, TNU Srinivasa Nagar, Nallamuthupillai New Road, Keerathurai Village, Madurai-625001 (3) Mrs.Sandhya Srinivasan, (Borrower/Mortgagor) W/o N.Srinivasan, Door No.18/24, Sivaji Street, T.Nagar, Chennai-600017. (4) Mrs.Sandhya Srinivasan, (Borrower/Mortgagor) W/o N.Srinivasan, Old No.14,14A, New No.14A, TNU Srinivasa Nagar, Nallamuthupillai New Road, Keerathurai Village, Madurai-625001 (5) Mr.N. Srinivasan, (Guarantor) S/o TNU Nagarajan, Door No.18/24, Sivaji Street, T.Nagar, Chennai-600017. (6) Mr.N.Srinivasan, (Guarantor) S/o TNU Nagarajan, Old No.14,14A, New No.14A, TNU Srinivasa Nagar, Nallamuthupillai New Road, Keerathurai Village, Madurai-625001.

**Total Dues : as on 31-01-2022 - Rs.1,51,32,837.47 plus further interest thereon from 01.02.2022 and other charges** **Status of Possession : Symbolic**

**Detailed description of the immovable property: SCHEDULE OF PROPERTY :** All that piece and parcel of vacant plot measuring 1708 sq ft bearing Plot no.20, together with building thereon, Town Survey Ward No.2, Block No.33, Corporation Ward No.58, situated at Keerathurai Village, "Nallamuthupillai New Road, Assessment No.110150, Old Door No.14,14A, New Door No.14-A, Old TS No.2106, New TS No.110 & 111, Old TS No.2117, New TS No.116, total extent of 26398 sq ft, dividing into several plots in which Plot No.20, along with building, within the Registration District of Madurai South and Sub-Registration District of Madurai South. Bounded on the North by: Property in TS No.21, South by: Property in Door no.8, East by:Ponnammal's Plot and house, West by:Plot No.19 & 16 feet wide common pathway.

**Reserve Price : Rs. 35,64,000/- EMD : Rs. 3,56,400/- Bid Increase Amount : Rs. 25,000/-**

**Detailed description of the immovable property: SCHEDULE OF PROPERTY :** All that piece and parcel of vacant plot measuring 659.75 sq ft bearing Plot no.26, Town Survey Ward No.2, Block No.33, Corporation Ward No.58, situated at Keerathurai Village, "Nallamuthupillai New Road, Assessment No.110150, Old Door No.14,14A, New Door No.14-A, Old TS No.2106, New TS No.110 & 111, Old TS No.2117, New TS No.116, total extent of 26398 sq ft, dividing into several plots in which Plot No.26 house site, within the Registration District of Madurai South and Sub-Registration District of Madurai South. Bounded on the North by: Property in TS No.113, South by: Plot No.25 East by:Property in TS No.113, West by:16 feet wide common pathway.

**Reserve Price : Rs. 10,93,500/- EMD : Rs. 1,09,350/- Bid Increase Amount : Rs. 25,000/-**

**DATE & TIME OF E-AUCTION : SI.No.1, 2 & 3 : 22.02.2022 at 2 pm to 6 pm with unlimited auto extension of 5 minutes each, till sale is concluded**

**Property Inspection Date & Time : S.No.1, 2 & 3 : 19.02.2022, (Time 2.00 P.M to 5.00 P.M)**

For detailed terms and conditions of sale, please refer to the link provided in <https://www.bankofbaroda.in/e-auction.htm> and <https://ibapi.in>. Also, prospective bidders may contact the authorized officer Mr.V.Raj Shekhar on Mobile No. 95973 11199.

Date : 03.02.2022  
Place: Chennai  
Authorised Officer,  
BANK OF BARODA

**"IMPORTANT"**  
Whilst care is taken prior to acceptance of advertising copy, it is not possible to verify its contents. The Indian Express (P) Limited cannot be held responsible for such contents, nor for any loss or damage incurred as a result of transactions with companies, associations or individuals advertising in its newspapers or Publications. We therefore recommend that readers make necessary inquiries before sending any monies or entering into any agreements with advertisers or otherwise acting on an advertisement in any manner whatsoever.


**PRIMA AGRO LIMITED**  
REGD. OFFICE : DOOR NO.V/679/C, INDUSTRIAL DEVELOPMENT AREA,  
MUPPALTHADAM P.O., EDAYAR, COCHIN-683 110, KERALA, TEL NO.2551533

Notice is hereby given that the Company has received intimations from the following shareholders that the share certificates held by them in the company have been lost/misplaced. If no objection is received by the company within 15 days from the date of Publication of this notice, the company will proceed to issue duplicate Share Certificates to the below shareholders. The Public is hereby cautioned not to deal with the below mentioned Share Certificates (s) any more and the company will not be responsible for any loss/damage occurring thereby.

S No.	Folio No.	Name	Shares	Certificate Nos	Distinctive Nos
1	46070	Prakash Laddha	100	17824	17824
			100	17826	17826
			100	17851	17851
			100	17853	17853
			100	27377	27377
			100	27386	27386
			100	27650	27650
			100	27712	27712
			100	27820	27820
			100	27847	27847

PRIMA AGRO LIMITED  
Sd/-  
Company Secretary

Place : Hyderabad  
Date : 02-02-2022



indianexpress.com

I choose substance over sensation.

Inform your opinion with credible journalism.

The Indian Express.  
For the Indian Intelligent.

The Indian EXPRESS  
JOURNALISM OF COURAGE

# கேபிஆர் கல்லூரியில் பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு குறித்து வழிகாட்டி நிகழ்ச்சி

கோவை, பிப். 4-  
கோவையை அடுத்த அரகூரில் அமைந்துள்ள கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் மற்றும் பொறியியல் ஆர்வலர்களுக்கு பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.  
முதலாமாண்டு துறைத்தலைவர் கீதா விருந்தினர்களை வரவேற்றுப்பேசினார். கல்லூரி முதல்வர் மு.அகிலா தலைமையுரை ஆற்றினார்.  
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காந்தி கல்வி மற்றும்



வேலைவாய்ப்பு வழிகாட்டி நிபுணர் ஜெயப்பிரகாஷ் கலந்து கொண்டு மாணவர்களிடையே பொறியியல்

வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார். பெரும்பாலான வேலைவாய்ப்புகள் பொறியியலில் காணப்படுவதும், பொறியாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.  
தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக எல்.அன்ட்.டி நிறுவனத்தின் கல்வி பிரிவு தலைமை செயல் அதிகாரி பெயினா கலந்து கொண்டு பொறியியல் மாணவர்களுக்கு கட்டுமானத்துறையில் இருக்கும் தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்புகள் குறித்து உரையாற்றினார். இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பொறியியல் துறைக்கு அதிகப்பட்ச நிதி ஒதுக்கியுள்ளதைப்பற்றியும் அதனால் பொறியியல் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதையும் கூறினார்.  
இதனையடுத்து பேசிய சிறப்பு விருந்தினர் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டி நிபுணர் அல்வின் கலந்து கொண்டு பொறியியல் துறையில் தகவல் தொழில் நுட்பம் அல்லாத துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், இளநிலை படிப்போடு அல்லாமல் மாணவர்கள் முதலிலை படிப்புகள் சிறந்த கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.  
மேலும் மத்திய அரசால் நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்வதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுதல் மற்றும் திறனறித் தேர்விற்கு மாணவர்கள் தயார் செய்ய வேண்டும் என்றும் கூறினார். இன்றைய குழுவில் கட்டுமானத்துறையில் சிவில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதையும், அரசுத் துறையில் எண்ணற்ற காலிப்பணியிடங்கள் சிவில் துறையில் உள்ளதையும் கூறினார்.  
முடிவில், கல்லூரி மாணவர் சேர்க்கை பிரிவுத் தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

# பர்கர் பேரூராட்சி வாக்குப்பதிவு மையங்களில் அடிப்படை வசதிகள்: கலெக்டர் ஜெயசந்திர பாணு ஆய்வு

கிருஷ்ணகிரி, பிப். 4-  
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கர் பேரூராட்சிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ஜெயசந்திர பாணுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கர் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சின்ன பர்கர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ஜெயசந்திர பாணுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



ஆகிய 6 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 19த் தேதி நடைபெற உள்ளது.  
பர்கர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளுக்கு வாக்காளர்கள் வாக்களிக்க 16 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும், அடிப்படை வசதிகளான மின்சாரம், குடிநீர், கழிப்பறை வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு தடுப்பு வலைகள் அமைத்தல், மாற்றுத்திறனாளிகள் எளிதாக

வாக்களிக்க வசதியாக மூன்று சக்கர சைக்கிள் செல்லும் வகையில் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ள பணிகள் குறித்தும், வாக்குப்பதிவு மையங்களில் வார்டு எண் அமைக்கப்பட்டுள்ள பணிகள், காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள், தடுப்புகள் அமைப்பது குறித்து ஜெயசந்திர பாணுரெட்டி நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக முடிக்க அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது, பர்கர் வட்டாட்சியர் பிரதாப் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.



ஈரோடு மாநகர் மாவட்டம் பெரியார் நகர் பகுதி அண்ணா திமுக செயலாளர் பெரியார் நகர் மனோகரன் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வீரப்பம்பாளையம் 19வது வார்டில் அண்ணா திமுக சார்பில் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு அவர் வீரப்பம்பாளையம் பகுதியில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டார். பிரச்சாரத்தின் போது, முன்னாள் கவுன்சிலர் பரமசிவம், 19வது வார்டு அண்ணா திமுக அவைத்தலைவர் ஜெயபால், முன்னாள் செயலாளர் வேலுச்சாமி மற்றும் நிர்வாகிகள் துரை சேவுகன், வேங்கடராமன், ராஜா சம்பத் உட்பட பலர் உடனிருந்தனர்.



தருமபுரி மாவட்டத்தில் அறிஞர் அண்ணாவின் 53வது நினைவு நாளை முன்னிட்டு தருமபுரி நான்கு ரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, மத்திய கூட்டுறவு தலைவர் வெற்றிவேல், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், பொன்னுவேல், பூக்கடை ரவி, செல்வி திருப்பதி மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.



கர்நாடக மாநில அண்ணா திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் பெங்களூர் கே.ஆர்.புரம் பகுதியில் அனுசரிக்கப்பட்டது. மாநில செயலாளர் எஸ்.டி.குமார் அண்ணாவின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



# கூடுதல் விலைக்கு கொள்முதல்: 'கேரட்' விவசாயிகள் மகிழ்ச்சி

குன்னூர், பிப். 4-  
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுலாப் பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோரட் பீட்டர்சூட், கருளைக்கிழங்கு, முட்டைக்கோல், நாலைப்பிளவர், நூல்கோல், மோக்காய், பீன்ஸ், பட்டாணி உள்ளிட்ட மலைசாக்ரிகள் மற்றும் சுகனி, ஜல்பெர்க், சல்லாரை, புருக்கோலி போன்றவற்றையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். கோத்தகிரி பகுதியில் போதுமான மழை பெய்து உள்ளது.  
இதனால் கோரட் தோட்டங்கள் பசுமையாக காட்சி அளிக்கின்றன.

மேலும் அவை நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராகி வருகின்றன. கோரட்டுக்கு போதுமான கொள்முதல் விலை கிடைத்து வருகிறது.  
எனவே கோத்தகிரி மற்றும் நெடுஞளா, காவிவோரை, பட்டக்கொரை, பில்லிகம்பை, கட்டப்பெட்டு, சுவடொரை உள்ளிட்ட கிராம விவசாயிகள் தங்களது தோட்டங்களில் ஏராளமான பரப்பளவில் கோரட் பயிரிட்டுள்ளனர். தற்போது கோத்தகிரி காய்கறி மண்டிகளில் கோரட் ஒரு கிலோ ரூ.28 முதல் ரூ.50 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்ப கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

16 வாக்குப்பதிவு மையங்கள்  
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, காவேரிப்பட்டினம், பர்கர், ஊத்தங்கரை, நாஜோஜனூர்



# ஓடந்துறை ஊராட்சிக்கு மத்திய அரசு அதிகாரிகள் பாராட்டு

மேட்டுப்பாளையம், பிப். 4-  
கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியம் ஓடந்துறை ஊராட்சியில் மத்திய அரசு வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.  
மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் சூப் அவ்தார் கவர், என்.எம்.எம்.திட்ட இயக்குனர் ராஜீவ் சிங்கால், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பிரதிநிதி ஜி.எஸ். கிருஷ்ணன் மற்றும் மாவட்ட திட்ட அலுவலர் கவிதா, ஊரக வளர்ச்சி திட்ட நேர்முக உதவியாளர் சுமலக்ஷ்ணன், மாவட்ட உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உமாதேவி ஆகியோர் அடங்கிய குழுவின் ஓடந்துறை ஊராட்சி வினோபாஜி நகருக்கு வருகை தந்தனர்.  
அவர்களை ஓடந்துறை ஊராட்சித் தலைவர் தங்கவேல், துணைத்தலைவர் ஜானகி, உறுப்பினர்கள் உம்மாபரேசு, முருகையன், வடிவேலு, வெள்ளிக்கிரி, விஜயலட்சுமி, ரேவதி, லீலாவதி, தேவி உட்பட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்தும் சந்தனை மாலை அணிவித்தும் வரவேற்றனர்.

கூட்டத்தில் ஓடந்துறை ஊராட்சி சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கார்நாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் குறித்து அதிகாரிகள் விளக்கிக் கூறினர்.

நிகழ்ச்சியில், காரமடை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜலட்சுமி, கோபால் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

# பறக்கும் படை சேதனையில் ரூ.1.30 லட்சம் சிக்கியது

கோவை, பிப். 4-  
கோவை மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி, பறக்கும்படை குழுவினர் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 59வது வார்டுக்கு உட்பட்ட சிங்காநல்லூர், வெள்ளையூர் ரோடு, அரவான் கோவில் அருகில் வாகன சேதனையில் ஈடுபட்டனர். அப்போது எவ்விதமான உரிய ஆவணங்களுமின்றி கொண்டு சென்ற ரூ.ஒரு லட்சத்து 30,000 கைப்பற்றப்பட்டது.  
கோவை ரேல்வேயில் பகுதியில் உள்ள சார்பு கருவூல அலுவலரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, கோவை மாவட்ட தேற்கு உதவி கருவூல அலுவலரிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒப்படைக்கப்பட்டது.

மத்திய அரசு அதிகாரிகள்  
பின்னர் வினோபாஜி நகரில் கட்டப்பட்டுள்ள 101 பசுமை வீடுகளையும் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தனர்.  
பின்னர் அங்குள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்டி



இந்தியத்திருநாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தமிழக வீரர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் கரூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ள அங்கார ஊர்திகளை வரவேற்றல். பொதுமக்களின் பார்வைக்காக அலங்கார ஊர்திகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சைபுதீன், தமிழ்நாடு மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் வேல்முருகன், முதன்மைக்கல்வி அலுவலர் மதன்குமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சரவணா, போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், போக்குவரத்து வாகன ஆய்வாளர் சரவணன் மற்றும் அரசு இசைப்பள்ளி, அரசு கலைக்கல்லூரிகளின் முதல்வர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா திமுக சார்பில் கோபி தனியார் திருமண மண்டபத்தில் கோபி நகராட்சியில் 30 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை முன்னாள் அமைச்சரும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா திமுக செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ அறிமுகம் செய்து வைத்து பேசினார்.  
கூட்டத்தில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளரும் முன்னாள் எம்பியுமான சத்தியமாமா, மாவட்ட பொருளாளர் கே.கே.கந்த வேல்முருகன், அந்தியூர் முன்னாள் எம்எல்ஏ எஸ். எஸ்.ரமணிதாள், கோபி கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் முத்துசாமி, கோபி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மெளலீவரன், கோபி ஒன்றிய செயலாளர்கள் வேலுமணன், குறிஞ்சி நாடன், நகர செயலாளர் பிரியோனி கணேஷ், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முத்துரமணன், மகளிர் அணி தமிழ்ச்செல்வி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அருள் ராமசந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா திமுக சார்பில் காங்கயம் ரோட்டில் உள்ள அம்மா இல் அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சு.குணசேகரன் தலைமையில் நிர்வாகிகள் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

படிவம் ஜி - தீர்மான திட்ட அழைப்பு	
(நேரடித் தேர்வு மற்றும் திவல் தண்ணெய் (எஃப்.பி.டி) தர்ப்புகள்களை திவல் தண்ணெய் தர்ப்புகள்) விதிகள் 2015-16 விதி 36(1)ன் கீழ்)	
தேர்தல்பட்டி விவரங்கள்	
1	திவல் உடனடி பெயர் கிரீஸ் தேவன் லக்ஷ்மீ ரெட்டி 05/01/2004
2	திவல் உடனடி இணைப்பு தேதி 05/01/2004
3	நகர அதிகாரிகள் சீட்டுப்பாடு உடனடி இணைப்புகள் ஆடிசி-சென்னை
4	திவல் உடனடி ஊராட்சி அலுவலர் பெயர் U45201TN204PTC05266
5	திவல் உடனடி பதிவு 05/01/2004 05/01/2004
6	திவல் உடனடி திவல் தகவல் 05/01/2004 05/01/2004
7	திவல் உடனடி திவல் தகவல் 05/01/2004 05/01/2004
8	திவல் உடனடி திவல் தகவல் 05/01/2004 05/01/2004
9	திவல் உடனடி திவல் தகவல் 05/01/2004 05/01/2004
10	திவல் உடனடி திவல் தகவல் 05/01/2004 05/01/2004
11	திவல் உடனடி திவல் தகவல் 05/01/2004 05/01/2004
12	திவல் உடனடி திவல் தகவல் 05/01/2004 05/01/2004
13	திவல் உடனடி திவல் தகவல் 05/01/2004 05/01/2004
14	திவல் உடனடி திவல் தகவல் 05/01/2004 05/01/2004
15	திவல் உடனடி திவல் தகவல் 05/01/2004 05/01/2004
16	திவல் உடனடி திவல் தகவல் 05/01/2004 05/01/2004
17	திவல் உடனடி திவல் தகவல் 05/01/2004 05/01/2004
18	திவல் உடனடி திவல் தகவல் 05/01/2004 05/01/2004
19	திவல் உடனடி திவல் தகவல் 05/01/2004 05/01/2004
20	திவல் உடனடி திவல் தகவல் 05/01/2004 05/01/2004
21	திவல் உடனடி திவல் தகவல் 05/01/2004 05/01/2004
22	திவல் உடனடி திவல் தகவல் 05/01/2004 05/01/2004
23	திவல் உடனடி திவல் தகவல் 05/01/2004 05/01/2004

